

உடனடி வெளியீட்டுக்காக

**நகரின் ஆற்றுப்போக்கு நடைபாதைப் பகுதியில், நகர்ப்புற வடிவமைப்பு செய்வதற்கான மாஸ்ட்டர் ப்ளான் எனும் திட்டம் பற்றி, பொது மக்களுக்கு தகவலளிக்கின்ற அமர்வுக் கூட்டத்திற்கு குடியிருப்புவாசிகள் அழைக்கப்படுகிறார்கள்**

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 25, 2020) – அக்டோபர் 1 ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவிருக்கின்ற நகரின் முதலாவது ஆற்றுப்போக்குப் பாதைப் (ரிவர்வாக்) பகுதியில் நகர்ப்புற வடிவமைப்பு செய்வதற்கான மாஸ்ட்டர் ப்ளான் எனும் திட்டம் பற்றி பொதுமக்களுக்கு தகவலளிக்கின்ற அமர்வுக் கூட்டத்தில் பங்கேற்க ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தனது குடியிருப்புவாசிகளை அழைக்கிறது. ஊழியர்கள் மற்றும் ஆலோசனைக் குழுவினரிடமிருந்து இந்தத் திட்டம் பற்றி குடியிருப்புவாசிகள் மேலும் அறியவும், தங்கள் கருத்துக்களை வழங்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த அமர்வுக் கூட்டமானது ஆன்லைனில் நடைபெறும்; கூட்டம் நடைபெறும் நாளில், இதற்கான நேரலைக்குச் செல்வதற்கான இணைப்பு: [www.brampton.ca/riverwalk](http://www.brampton.ca/riverwalk)

**ஆற்றுப்போக்கு நடைபாதை மற்றும் ஆற்றுப்போக்கு நடைபாதைப் பகுதியில் நகர்ப்புற வடிவமைப்பு செய்வதற்கான மாஸ்ட்டர் ப்ளான்**

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியானது, வெள்ளப்பெருக்கு பாயக்கூடிய எட்டோபிக்கோக் க்ரீக் (Etobicoke Creek) சமவெளியில் அமைந்துள்ளது. ஆபத்துகளை சமாளிப்பதற்கான மாகாண நிர்வாக கொள்கைகள், அங்கு ஏற்படக்கூடிய வளர்ச்சியின் வகை மற்றும் அளவை இன்னாள் வரை முன்னேறவிடாமல் கட்டுப்படுத்திவந்தன. ரிவர்வாக் திட்டம் என்பது வெள்ள அபாயங்களை அகற்றுவதற்கும், புதிய நகர்ப்புற திறந்தவெளியை உருவாக்குதல் என இருவகை தீர்வுகள் கொண்ட திட்டமாகும். இது ப்ராம்ப்ட்டன் நகரத்தை புத்துயிர் பெறவைக்கவும் ஆரோக்கியமானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும், நெகிழ்வானதாகவும் ஆக்க உதவும்.

இந்த ரிவர்வாக் திட்டமானது, இப்பகுதியை, மறுஉருவம் கொடுக்கப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் என, கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறது; இதில் பொதுமக்கள் சுற்றித்திரிவதற்கான இடங்கள் மற்றும் பூங்காக்களால் சூழப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் பள்ளத்தாக்கு நடைபாதை, மற்றும் ஒரு நெடிதான பாதை அமைப்பு ஆகியன அடக்கம். இது நகருக்கென சுமார் 3.6 மில்லியன் சதுர அடி குடியிருப்பு, வணிக மற்றும் சில்லறை விற்பனை வணிக பகுதிகள் அமைய வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில்

23,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 பில்லியன் டாலர் தாக்கத்தையும் கொண்டுவரும்.

ரிவர்வாக் பகுதியில் நகர்ப்புற வடிவமைப்பு செய்வதற்கான மாஸ்டர் திட்டம் என்பது ஒரு திறந்தவெளி அமைப்பு உருவாக்குவதற்கான மாஸ்டர் திட்டமாகும்; இது வெள்ளத்தடுப்புக்கான உள்கட்டமைப்பு, பள்ளத்தாக்கில் உள்ள திறந்தவெளி அமைப்பு, செயல்பாடு மிக்க போக்குவரத்து வலையமைப்புக்கான ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை, பொது சுகாதார பிரச்சினைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டப் பணிகள், மற்றும் ரிவர்வாக் பற்றிய ஒட்டுமொத்த கற்பனைக் காட்சியை நிஜத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான கருத்துருக்களை உருவாக்கும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“ ரிவர்வாக் என்பது ப்ராம்ப்ட்டனுக்கு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும்; இது நமது நகரத்தின் உட்பொதிவினை வெளிக்கொண்டுவர உதவுவதுடன், நிலைத்துநிற்கவல்ல, பசுமை நகரத்தை தொடர்ந்து மேம்படுத்தவும் உதவும். ரிவர்வாக் பகுதியின் நகர வடிவாக்குவதற்கான மாஸ்டர் பிளான் பற்றி மேலும் அறிவதற்கு, பொதுமக்களுக்கான ஆன்லைன் தகவல் அமர்வில் கலந்து கொள்ள குடியிருப்புவாசிகளை நான் ஊக்குவிக்கிறேன்; மேலும் இந்த அற்புதமான முயற்சிக்கான உங்கள் கருத்துக்களையும் நீங்கள் கூற வேண்டும். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ரிவர்வாக் திட்டம் என்பது, அனைத்து ப்ராம்ப்ட்டன்வாசிகளுக்கும் முக்கியமான ஒரு விஷயமாகும், ஏனெனில் இப்பகுதியில் வசிக்கும், வேலை செய்யும் மற்றும் வருகை தரும் அனைவருக்கும் இந்த டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியானது, நிலைத்துநிற்கவல்லதாக, ஆரோக்கியமானதாக மற்றும் நெகிழ்க்கூடிய தன்மையதாக ஆக்குவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ரிவர்வாக் பகுதியின் நகர்ப்புற வடிவமைப்புக்கான மாஸ்டர் பிளான் பற்றிய பொதுமக்களுக்கு தகவல் அளிக்கின்ற அமர்வில் பங்கேற்கவும், தங்களின் கருத்துக்களை வழங்கவும் குடியிருப்புவாசிகளை நான் ஊக்குவிக்கிறேன். ”

- பால்விசெண்ட், பிராந்திய கவுன்சிலர்.வார்டுகள் 1 & 5, தலைமைப்பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ரிவர்வாக் திட்டம் என்பது, ப்ராம்ப்ட்டன் நகருக்காக பல காரியங்களைச் செய்யும், இதில் வெள்ள அபாயத்தைத் தணித்தல், வளர்ச்சியை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் அனைவரும் ரசிக்கத்தக்க பொதுப்பயன்பாட்டு இடத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். ரிவர்வாக் பகுதியின் நகர்ப்புற வடிவமைப்புக்கான மாஸ்டர் பிளான் பற்றிய பொதுமக்களுக்கு தகவல்

அளிக்கின்ற அமர்வானது குடியிருப்பவாசிகள் இந்த மாற்றம் உருவாக்கக்கூடிய திட்டம் பற்றி மேலும் அறிய ஒரு வாய்ப்பை வழங்கும்; மேலும் இப்பகுதிக்கான நகர்ப்புற வடிவமைப்பு மாஸ்டர் திட்டம் எப்படி இருக்கும் என்பதற்கும் உருவம் கொடுக்கும்.”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, துணைத் தலைமைப்பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நாம் செய்யும் எந்தப் பணிக்கும் சமூக ஈடுபாடு அவசியம், மற்றும் COVID-19 தொற்று பரவலின் போது நமது குடியிருப்பாளர்களிடம் அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிப்பதற்கான உள்ளீடுகளைத் தேடிக்கண்டறிவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ரிவர்வாக் பகுதியின் நகர்ப்புற வடிவமைப்புக்கான மாஸ்டர் பிளான் பற்றிய பொதுமக்களுக்கு தகவல் அளிக்கின்ற அமர்வானது குடியிருப்பாளர்களுக்கு ரிவர்வாக் திட்டப்பணி மற்றும் ரிவர்வாக் பகுதியின் நகர்ப்புற வடிவமைப்புக்கான மாஸ்டர் திட்டம் பற்றி மேலும் அறிய ஒரு பாதுகாப்பான வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)